

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கிண்ணியா நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் (255ஆம் அத்தியாயம்) 181(1) ஆம் பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரிவு 10 (1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான கிண்ணியா நகர சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நகர சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நகர சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமூல்படுத்தப்படுகின்ற பொருளாதார தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமூல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நகர சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நகர சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நகர சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,

- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்ட ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் கீழே குறிப்பிட்ட தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

- (அ) நகர சபையின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் நகர சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளானவை சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்க்கள்
(அ) மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறான சந்தை வாடகை நிலுவை, முத்திரைத் தீர்வை நிலுவை, மீளளிக்கக்கூடிய சந்தை வைப்புக்கள், உபகரணங்களும் கருவிகளும், சொத்துக்களின் பராமரிப்பு மற்றும் திருத்தம் வீதவரிக் கணக்கு நிலுவை மற்றும் முற்பணக் கணக்கு நிலுவை ஆகியவற்றின் கூட்டுமொத்தம் ரூபா 73,599,749 தொகையானது, நிதிக்கூற்றுக்களில் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.	வழுக்கள் காணப்படுவதால் உண்மை மீதி சீர் செய்யப்பட்டதன் பின்னர் பேரேட்டுக் கணக்கின் மூலம் சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.	சரியான மீதியினை முற்கொண்டு வந்து நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் 2025ஆம் ஆண்டிற்கு முற்பணமாகப் பெறப்பட்ட ஆதனவரி ரூபா 145,550 தொகையானது, நிதிக்கூற்றுக்களில் நடைமுறைப் பொறுப்பாகக் காட்டப்பட்டிருக்க வில்லை.	இத்தவறு சீர்செய்யப்பட நடவடிக்கை எடுக்கப் படுகின்றது.	நிதிக் கூற்றுக்களில் நடைமுறைப் பொறுப்பாக காட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(இ) மீளாய்வாண்டில் ஏலவிற்பனை செய்யப்பட்ட 36 வகையான 107 எண்ணிக்கையான சொத்துக்களின்	மீளாய்வாண்டில் ஏல விற்பனை செய்யப்பட்ட சொத்துக்களும், அழிப்புச்	ஏல விற்பனை செய்யப்பட்ட மற்றும் அகற்றப்பட்ட

பெறுமதிகளும் மற்றும் அழிப்புச் செய்யப்பட்ட 16 வகையான 111 எண்ணிக்கையான சொத்துக்களின் பெறுமதிகளும் அச்சொத்துக்களின் கிரயத்திலிருந்து கழித்துக் காட்டப்பட்டிருக்கவில்லை.	செய்யப்பட்ட சொத்துக்களின் பெறுமதிகளும் அச்சொத்துக்களின் கிரயத்தில் இருந்து கழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	சொத்துக்களின் பெறுமதிகளை கழித்துக்காட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
---	---	--

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
கூட்டுப் பெறுமதி ரூபா 117,971,325 தொகையான 06 நிலையான சொத்துக்களின் கணக்கு விடயங்களிற்குரிய சான்றுகளைப் பெற சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.	எதிர்வரும் ஆண்டுகளில் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.	சொத்துக்களுக்கான சான்றுகளை பெற்றுக்கொள்ளவும் பதிவேடுகளை பேணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 571(1), (2), (3)	இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலங்கடந்த சந்தை, நூலகம் மற்றும் ஏனையவை தொடர்பாக பெறப்பட்ட 150 எண்ணிக்கையிலான ரூபா 11,311,383 தொகையான வைப்புக்களின் சபை உரிய நபர்களுக்கு திருப்பிக் கொடுக்கவோ அல்லது வருமானக் கணக்கிற்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சபை நிதியாண்டில் வருமானக் கணக்கிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.	காலங்கடந்த வைப்புக்களை இனங்கண்டு தீர்ப்பளவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.7.2 வரித்தேவைப்பாடுகளுடன் இணக்கமின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2006 இன் பெறுகை வழிகாட்டி நெறி 5.4.12 இன் பிரகாரம், மீளாய்வாண்டில் ஒரு ஒப்பந்தகாரருக்கு 02 சந்தர்ப்பங்களில் ஒப்பந்த வேலைகளுக்கு செலுத்தப்பட்ட ரூபா 1,294,520 பெறுமதி	இனிவரும் காலங்களில் இத்தவறுகள் இடம்பெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.	உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

சேர் வரிக் கொடுப்பனவு பற்றி உள்நாட்டு
இறைவரித் திணைக்களத்திற்கு
அறிவிப்பதற்கான நடவடிக்கை
சபையினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 1,479,157 ஆக இருந்ததுடன், நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 381,176 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

வருமான மூலம்	2024				இல்	2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 மொத்த நிலுவை ரூபா		மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 மொத்த நிலுவை ரூபா
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா		ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	6,200,000	10,347,000	8,175,000	11,786,000		7,761,000	12,606,000	2,992,000	9,614,000
(ii) வாடகை	20,750,000	12,495,000	11,160,000	66,346,000		20,000,000	69,604,000	4,593,000	65,011,000
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	5,995,000	6,206,000	6,206,000	---		5,245,000	3,079,000	3,079,000	---
(iv) ஏனைய வருமானம்	6,430,000	2,536,000	2,520,000	14,445,000		7,113,000	16,760,000	2,331,000	14,429,000
கூட்டுத் தொகை	39,375,000	31,584,000	28,061,000	92,577,000		40,119,000	102,049,000	12,995,000	89,054,000

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம், நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் அனைத்து வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரைகள்

சிபார்சுகள்

(அ) வீதவரியும் வரியும்

கடந்த 05 தொடக்கம் 10 ஆண்டுகள் வரை வீதவரி நிலுவை ரூபா 9,614,000 இனை மீளாய்வாண்டு இறுதிவரை அறவிடுவதற்கான நடவடிக்கை சபையினால் எடுக்கப் பட்டிருக்கவில்லை.

தற்போது வீதவரி சேர்த்து வருகின்றன.

நடப்பாண்டின் நிலுவையுடன் அறவிடப்பட்டு

வீதவரி நிலுவைகளை விரைவாக அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(ஆ) வாடகை

2016 ஆம் ஆண்டு முதல் நிலுவைத் தொகையினை உரிய நடவடிக்கை மீளாய்வாண்டின் இறுதி வரையில் அறிவிடுவதற்கான எடுக்கப்படல் அறிவிடப்பட வேண்டிய வாடகை நடவடிக்கை எடுக்கப்பட்டு வேண்டும். நிலுவையான ரூபா 29,140,200 வருகின்றன. அறிவிடு செய்வதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.

(இ) முத்திரைக் கட்டணம்

2023ஆம் ஆண்டு வரையான காலப் இனிவரும் காலங்களில் முத்திரைக் பகுதியினுள் காணிக் குறித்த காலத்தில் கட்டணத்தினை உரிய கைமாற்றல்களுக்கான ரூபா 941,880 முத்திரைக் கட்டணம் காலத்தினுள் அறிவிட முத்திரைத் தீர்வைகளை பெறுவதற்கான நடவடிக்கை நடவடிக்கை அறிவிடுவதற்கு சபையினால் மேற்கொள்ளப்படும். எடுக்கப்படல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

நகர சபை சட்டத்தின் 4 ஆம் பிரிவுகளின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்கள் முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொது மக்களின் நல்வாழ்வு, வசதிகளும் நலன்புரியும் ஆகியன சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1 செயற்பாட்டு செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

சபைக்குச் சொந்தமான துறையடி வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் 2023 யூலை 31 ஆந் திகதியிலிருந்து கணக்காய்வுத் திகதியான 2025 மே 07 ஆந் திகதி வரை தங்கியிருக்கின்ற சபையின் செயலாளரிடமிருந்து 20 மாதங்களுக்கான வாடகைத் தொகையினை அறிவிட நடவடிக்கை சபையினால் முன்னெடுக்கப்பட்டிருக்க வில்லை. மேலும், கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் குறித்த விடுதியினை வெளிநபர்களுக்கு வாடகைக்கு வழங்குவதன் மூலமாக ரூபா 586,000 வருமானத்தினை சபை ஈட்டியிருந்தது.

எதிர்காலத்தில் இதற்கான வாடகைப் பணம் நீதிமன்றத்தால் வழங்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

சுற்றுலா விடுதிக்குரிய விருந்தினருக்கான வாடகையானது விருந்தினரிடமிருந்தும், செயலாளருக்கு உரிய வாடகை செயலாளரிடம் இருந்தும் அறிவிட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்க்கள்
60.83 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 41 காணிகளின் உரிமையினை சுவீகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நில அளவை வரை படம் கிடைக்கப் பெற்றதும் குறித்த காணிகளுக்கான உரிமையினை பிரதேச செயலாளரிடம் இருந்து அளிப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.	சபைக்குச் சொந்தமான 41 காணிகளின் உரிமையினை சபையின் பெயருக்கு மாற்றுவதற்கு சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

3.3.1 பயன்படுத்தப்படாத சொத்துக்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்க்கள்
(அ) 2022 ஆம் ஆண்டின் போது சேதனப் பசளை உற்பத்திக்காக கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 2,150,000 உபகரணங்கள் குறித்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாமல் விளைவற்று காணப்பட்டிருந்தன.	இனிவரும் காலங்களில் சேதனப் பசளை தயாரிக்கும் திட்டத்திற்காக இவ் இயந்திர உபகரணங்களை முழுமையாகப் பயன்படுத்தி சபையின் வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவருகின்றன.	உரிய செயற்திட்டத்திற்கு இயந்திரங்களைப் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
(ஆ) சபைக்கு சொந்தமான திருத்திப் பயன்படுத்தக்கூடிய 09 எண்ணிக்கையான வாகனங்களினை திருத்தம் செய்து இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் இவ் வாகனங்களைத் திருத்தம் செய்து இயங்கு நிலைக்கு கொண்டு வருதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.	வாகனங்கள் சம்பந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படல் வேண்டும்.

3.4 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்க்கள்
கிழக்கு மாகாண 2017 செப்டெம்பர் 21 ஆந் திகதிய மாகாண நிதிச் சுற்றறிக்கை இல. PT/04(i)/2017 இன் பந்தி 05(ஆ) இன் பிரகாரம், பெறுகை நடைமுறையின் போது விடய அறிவின் தொடர்புடைய ஒரு நபரை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராக நியமிக்க வேண்டும். எனினும், மீளாய்வாண்டில் ரூபா 1,797,540 கொள்வனவு செய்யப்பட்ட மின்னியல் சாதன பெறுகையின் போது தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவில் மின்னியலாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்க வில்லை.	எதிர்காலத்தில் துறைசார்ந்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவில் ஒருவரை நியமிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுவருகின்றன.	துறைசார்ந்த நபரை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.5 ஏனைய அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட்ட வளங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

சபையின் வருமானங்கள் மற்றும் ஏனைய நிதியினையும் பயன்படுத்தி சூரிய மின்சக்தி அமைப்பு திட்டத்தினை சபையினால் ஏற்படுத்தி 100 சதவீதம் வருமானத்தை உழைக்கக் கூடியதாக இருந்த போதிலும் அதைவிடுத்து ஒரு தனியார் கம்பனியிடம் சபையின் நூலக கட்டிடம் மீன் சந்தை கட்டிடம் மற்றும் திண்மக்கழிவு நிலைய கூரைக்கு மேலாக சூரிய மின்சக்தி அமைத்து 06 சதவீதம் தொடக்கம் 18 சதவீதம் வரை வருமானம் சபைக்கு கிடைக்கக்கூடியவாறு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக சபையானது வருடாந்தம் சராசரியாகப் பெறுகின்ற ரூபா 20 மில்லியன் வருமானத்தினை அதிகரிக்கும் படியாக தனக்கு உரித்தான சூரிய படல மின்சக்தி வருமான மூலத்தினை அடையாளம் காண்பதில் தவறியிருந்தமையைச் சுட்டிக்காட்டுகின்றது.

சூரிய மின்சக்தி அமைப்பினை நிறுவுதல் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தல் ஆகும். கிழக்கு மாகாண உள்நாட்சி ஆணையாளர் மற்றும் உள்நாட்சி உதவி ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தல் போன்றவற்றிற்கு அமைவாகவே குறித்த நிறுவனத்திடம் 20 வருடங்களுக்கு சூரிய மின் சக்தி அமைப்பினை ஏற்படுத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வருடத்திற்கு ஒரு முறை மீள் புதுப்பித்தல் ஒப்பந்தத்தின் மூலம் உரிய நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

நகர சபை கட்டளைச் சட்டத்தின் (255 ஆம் அத்தியாயம்) உபபிரிவு 36(உ)(ii) இன் பிரகாரம், நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.6 மனிதவளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரைகள்

சிபார்சுகள்

(அ) நீண்டகாலமாக வெற்றிடமாகக் காணப்படுகின்ற செயலாளர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு நிரந்தர உத்தியோகத்தார்கள் நியமிக்கப் படுவதற்கான நடவடிக்கை சபையினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

செயலாளர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் தொடர்பில் மாதாந்த ஆளணி அறிக்கையில் காண்பிக்கப்பட்ட போதிலும் இதுவரை நியமன அதிகாரியினால் நியமிக்கப் படாமல் காணப்படுகின்றது.

வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப் படல் வேண்டும்.

(ஆ) சபையில் பணிபுரிந்து பதவி வறிதாக்கப்பட்ட இரு பணியாளர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய கடன் நிலுவையான ரூபா 243,540 தொகையினையும் மற்றும் இளைப்பாறிய இரு பணியாளர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய கடன் நிலுவையான ரூபா 71,220 தொகையினையும் கடந்த 02 வருடங்களுக்கு மேலாக அறவிடு செய்வதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை

சபையிலிருந்து இளைப்பாறிய இரு பணியாளர்களிடமிருந்தும் அறவிட வேண்டிய கடன் நிலுவைகள் அவர்களின் ஓய்வூதிய பணிக்கொடை இதுவரை உரிய திணைக்களத்தினால் செலுத்தப்படாமையினால் அத்தொகை எமக்கு கிடைக்கப் பெறவில்லை.

கடன் நிலுவைகளை அறவிட உரிய நடவடிக்கை முன்னெடுக்கப் படல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
மீளாய்வாண்டில் 23 எண்ணிக்கையான மீண்டெழும் மற்றும் மூலதன செலவின விடயங்களுக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 1,355,000 தொகையானது, குறித்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படாது சேமிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாதீடானது, வினைத்திறனான முறையில் தயாரிக்கப்படாமையினை கணக்காய்வின் போது அவதானிக்க முடிந்தது.	இத் திட்டங்கள் 2025ஆம் ஆண்டில் செய்து முடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.	பாதீடானது வினைத்திறனான முறையிலும் நிதிக் கட்டுப்பாடுகள் உள்ள பங்களிப்புக்களாகவும் தயாரிக்கப்படல் வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சனை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
இன் 56 ஆம் இலக்க சட்டத்தினாலும் 2000 இன் 53 ஆம் இலக்க சட்டத்தினாலும், 1980 இன் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் மற்றும் 2022 சனவரி 27ஆம் திகதியிடப்பட்ட 2264/18 ஆம் இலக்கவிஷேட வர்த்தமானியின் “ஆ” பிரிவின் பிரகாரம் திண்மக் கழிவு நிலையத்திற்கான சுற்றாடல் அனுமதிப்பத்திரம் சபையினால் பெறப்பட்டிருக்கவில்லை.	ஆதனங்களுக்குரிய உரித்தாவணங்கள் இன்மை காரணமாக அவற்றைப் பெறுவதற்கான நடவடிக்கை பிரதேச செயலகத்தின் ஊடாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.	இக் குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டு சுற்றாடல் அனுமதிப் பத்திரம் பெறப்படல் வேண்டும்.

4.3 நிலைபேறான அபிவிருத்தி இலக்கு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
2018 ஏப்ரல் 23 ஆந் திகதிய 18/0593/708//008 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், சபையினால் நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோள்களுடன் பொருந்தும் வகையில் தமது கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களை தயாரிப்பதற்காக 02 சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பெயரிடப்பட வேண்டிய போதிலும், அதற்கான நடவடிக்கை சபையினால் கடந்த 05 வருட காலமாக எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் இரண்டு உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.	கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களை தயாரிப்பதற்காக 02 சிரேஷ்ட உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.